



சுத் மீலாதான் நபி வாழ்த்துக்கள்

விடிகாலை வசந்தம்

صَبْحُ بَهَارَانْ

மெருமானாரின் வருகை கண்டு அந்த காரம் அகன்றது
பூமியென்ன, வானமென்ன அந்நிலம் பிரகாசம் படிந்தது

JASHAN-E-WILADAT MUBARAK

மேலே தரீகத், அப்தே அஹ்மதுஸ் எஃனீகத், தாவதே இஸ்லா-
மியீன் எந்தாபகர், ஹத்ரத், அல்லாஹா, மெனலானா அபு, மீலாஸ்
முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதீர் ர஝ாஃ
(தாமத் பரகாமுஹ்மூல் ஆலியா)

மக்தபதுல் மதீனா
தகவதே இஸ்லாமியி

இல. 10, மெஸன்ஜர் வீதி, கொழும்பு-12, இலங்கை.

தொலைபேசி: +94 (11) 2394748/9



مكتبة المدينة

E-mail: maktaba@dawateislami.net Web: www.dawateislami.net

வீடிகாலை வசந்தம்



இந்த சிறுநூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா அபூ பிலால் முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ர஝வி **امداد بركاته العاليه** அவர்களினால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். இதை மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இதன் மொழிபெயர்ப்பிலோ அல்லது அச்சுக்கோவையிலோ ஏதாவது தவறுகள் இருந்தால் பின்வரும் முகவரியில் மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியை பெற்றுக்கொள்ளுங்கள்.

Translation Majlis (Dawat-e-Islami)

'Alami Madani Markaz, Faizān-e-Madīnah, Mahallah Saudagran,
Old Sabzi Mandi, Bāb-ul-Madīnah, Karachi, Pakistan.

Contact #: +92-21-34921389 to 91
translation@dawateislami.net

RENDERED INTO TAMIL BY:

Translation Majlis (Da'wat-e-Islāmi)

No . 10, Messenger Street, Colombo 12.
Sri Lanka..

Contact #: +94112394749
translation@dawateislami.net

பொருளடக்கம்

1. ஸலவாத்தின் சிறப்பு01
2. வீடிகாலை வசந்தம்02
3. அற்புதங்கள்03
4. லைலதூல் கத்ரைவிட சிறந்த இரவு04
5. பெருநாட்களுக்கெல்லாம் பெருநாள்04
6. அபூலஹபும் மீலாதும்05
7. மீலாத் கொண்டாடுபவர்களோடு மாநபி **صلى الله عليه واله وسلم** அன்னவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.....07
8. உதயதின மகிழ்விலே கொடிகள்.....07
9. கொடியுடன் ஊர்வலம்08
10. மீலாத்விழா கொண்டாடும் குடும்பம்.....09
11. மீலாத் விழா கொண்டாடுவதன் நன்மை.....13
12. த.வதே இஸ்லாமியும் மீலாத் விழாவும்.....17
13. மீலாத் விழாவின் நான்கு மதனி வசந்தங்கள்.....17
14. மீலாத் விழாவின் 12 மதனி பூக்கள்.....24
15. அத்தாரின் கடிதம்.....29
16. மீலாத்விழா கொண்டாடுவதன் 18 நிய்யத்துக்கள்.....40

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

விடிகாலை வசந்தம்

ஸலவாத்தின் சீர்ப்பு

கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள் எவரொருவர் என்மீது பத்து தடவைகள் ஸலவாத் கூறுவாரோ அல்லாஹ்தஆலா அவர்மீது நூறு ரஹ்மத்துகளை இறக்கு கின்றான்.

(العجم الاوسط للطبراني ج ٢٢ ص ٢٠٢ حديث ٧٢٢٥)

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

புனித ரபீஉன்நூரின் மாதம் வந்து விட்டால் போதும் எல்லா திசைகளிலிருந்தும் வசந்தக்காற்று வீசுகின்றது. இன்னுயிர் முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அர்ப்பணிப்பாளர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வயோதிபராகட்டும், வாலிபராகட்டும் ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் உள்ளத்தின் நாவிலிருந்து கூறுகின்றான்.....

உனது ஆயிரம் பெருநாட்களின் குதூகலம்

ஓரு ரபீஉல் அவ்வல் மீது அர்ப்பணம்

இப்லீஸைக்குவிர உலகத்தில் அனைவரும்

மகிழ்ச்சிகொண்டாகுகின்றனர்.

பிரபஞ்சத்தில் நிராகரித்தல், இணைவைத்தல், கொடுமை, அராஜகம், எனும் கடுமீ இருள் சூழ்ந்து இருந்தது. அப்போது

கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: யார் முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் ஒரு துர்ப்பாக்கியசாலியே.

ரபீஉன்நூரின் பன்னிரெண்டாவது நாளன்று மக்கமா நகரிலே ஸய்யித்ததுனா ஆமினா ضي الله تعالى عنها அவர்களின் இல்லத்திலிருந்து ஒரு பேரொளி பிரகாசித்தது. அவ்வொளியானது அணைத்து உலகையும் பிரகாசிக்கச் செய்தது.

அழுது புலம்பிக் கொண்டிருந்த மனித நயனங்கள் எதிர்பார்த்த தூதுத்துவ மன்னர், நபித்துவ வேந்தர், அருட்கொடையின் கருவூலர், அறநெறிகளின் முழு வடிவானவர், அல்லாஹ் ரப்பில் இஸ்ஸத்தின் அன்பு நேசர், மனிதத்துவ நலன் விரும்பும் மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அணைத்துலகிற்கும் அருளாக இம்மண்ணுலகிலே அவதரித்தார்கள்.

வாழ்குதுக்கள் இறுகிக்குற வரகை குந்குர்கள்.

ஈருலகத்திற்கும் அருட்கொடையாக வருகை குந்குர்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

விடிகாலை வசந்தம்

நபிமார்களுக்கு முத்திரையானவர், ஈருலக அருளாளர், பாவினை பரிந்துரை செய்பவர், எழியோர்களின் ஏந்தலர், ரப்பில் ஆலமீனின் அன்பிற்குரியவர், நேர்மைக்கு எடுத்துக்காட்டானவர், ரபீஉன்நூரின் பன்னிரெண்டாம் நாளன்று விடிகாலை வேலையிலே இவ்வுலகிற்கு வருகை தந்தார்கள். வந்து ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுதந்து, வேதனையுடையோர்களுக்கு வைகறை தந்து, பலவீனர்களுக்கு பலத்தை தந்து, கோடையின் மாலையை வசந்தத்தின் விடிகாலையாக்கி விட்டார்கள்.

முஸ்லிம்களே! விடிகாலை வசந்தத்தின் வாழ்குதுக்கள்

நூரை பொயிர்நு வாரே பெருமானார் வருகை குந்குர்கள்.

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது காலையிலும் மாலையிலும் பத்து பத்து தடவைகள் ஸலவாத் ஒதுகிறாரோ அவருக்கு கியாமநாளன்று எனது ஷஃபா அத் கிடைக்கும்.

صَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ

அற்புதங்கள்

ரபீஉன்நூரின் பன்னிரெண்டாம் நாள் அல்லாஹ் عزوجل வின் திருவொளி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அவதரிப்பு ஏற்பட்ட உடனே அந்தகார மேகங்கள் அகன்றுவிட்டன. ஈரான் மன்னரின் கிஸ்ரா அரசு மாளிகையிலே பூகம்பம் விளைந்துவிட்டது. பதினான்கு வளையங்கள (ARCH) வீழ்ந்துவிட்டன. ஆயிரம் வருடங்களாக எரிந்துக் கொண்டிருந்த ஈரானின் தீக்குண்டம் அணைந்துவிட்டது. ஸாவா எனும் நதி வற்றிவிட்டது. கஃபாவுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. மேலும் கற்சிலைகள் குப்புற விழுந்துவிட்டன.

உங்களது வரவைக்கண்டு பைத்துல்லாஹ் பணிந்து நின்றது.

உங்களது அச்சுக்குால் கற்சிலைகள் நடுநடுங்கி வீழ்ந்தன.

صَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ (سَائِلٌ لِّلرَّبِّ)

பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் இவ்வுலகிற்கு அருட்கொடையாகவும், கருணைக்கடலாகவும் வருகை தந்துள்ளார்கள். மேலும் நிச்சயமாக அல்லாஹ்தஆலாவின் அருட்கொடை இறங்கிய தினம் மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தினமாகும். அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

தர்ஜுமா கன்ஸூல் ஈமான்:-

நீங்கள் கூறுங்கள், அல்லாஹ்தஆலாவின் அருளையும், அவன் கருணையையும், அவற்றை கொண்டு அவர்கள் மகிழ்ச்சி பெறட்டும்,

முஸ்தபா ﷺ அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஒதுவிலையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

அவை அவர்களுடைய செல்வ, செழிப்பு அனைத்தையும் விட மேலானது.

அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ்தஆலாவின் அருளின் மீது மகிழ்ச்சி கொண்டாட திருக்குர்ஆனே கட்டளையிடுகிறது. மேலும் நமது அன்பிற்குரிய கோமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களை விட மேலான ஏதாவது பேரருள் ஒன்று இருக்கிறதா? பாருங்கள் புனிதத் திருக்குர்ஆன் எவ்வளவு தெளிவாக அறிவிக்கிறது.

தர்ஜுமா கன்ஸூல் ஈமான் :- وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

நாம் உங்களை அனைத்துலகத்திற்கும்

அருளாகவே அன்றி அனுப்பவில்லை.

லைலதூல் கத்ரை வீட ஈநந்த இரவு

ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லலி رحمه الله العزيم அவர்கள் அறிவிக்கிறார்கள் : நிச்சயமாக உத்தம நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த இரவு லைலதூல் கத்ர் இரவைவிட மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் மீலாத் (உதயதின)இரவானது மதீனத்து மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் இவ்வுலகிற்கு வருகைத்தந்த இரவாகும். ஆனால் லைலதூல் கத்ர் மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآலِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு அருளப் பட்ட இரவாகும். எந்த இரவு மலக்குகளின் வருகையைக் கொண்டு சிறப்பாக்கப்பட்டதோ அந்த சிறப்பாக்கப்பட்ட இரவை விட கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآலِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மூலம் சிறப்பாக்கப்பட்ட இரவே மேலானதாகும்.

பெருநாட்களுக்கெல்லாம் பெருநாள்

அல்ஹம்துலில்லாஹ் عزوجل ரபீஉன்னூர் மாதத்தின் பன்னிரெண்டாம் நாள் முஸ்லிம்களுக்கு பெருநாட்களுக்கெல்லாம் பெருநாளாகும். நிச்சயமாக நமது தலைவர் நாயகக் கோமான்

மாநபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஓதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ.பாஅத் செய்வேன்.

مُحَمَّدٌ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அனைவருக்கும் அதிபதியாக உதயமாகவில்லையென்றால் எந்தவொரு பெருநாளும் பெருநாளாக இருக்காது. எந்தவொரு இரவும் புனித இரவாக (பராஅத்தாக) அமையாது. அகிலத்தின் உயிர்நாடியான, ஈருலகத்திற்கும் ரஹ்மத்தான, மி.ராஜில் அல்லாஹ் جوجوه வை கண்டவர்களான, அல்லாஹ் جوجوه வின் மஹ்பூப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய காலடி தூசியின் பொருட்டால் தான் உலகம் முழுக்க இந்த பெருமதிம் கோலாகலமாக்கப்பட்டுள்ளது.

அன்னவர்கள் இல்லாதிருந்தால் ஒன்றுமில்லை,
அன்னவர்கள் இல்லையென்றால் ஒன்றுமில்லை -
அன்னவர்கள் உலகிற்கு உயிர்நாடியாகும்
உயிர்நாடி இருந்தால்தான் உலகம் இருக்கும்.

سَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ

அபூலஹப் இறந்த பின்னால் அவன் குடும்பத்தினர்கள் அவன் மிகவும் கஷ்டத்தில் இருப்பதை கனவில் கண்டனர். என்ன ஆனது என்று கேட்டதற்கு உங்களைப் பிரிந்து எனக்கு எந்தவொரு நலவுமில்லை. எனக் கூறிவிட்டு தனது பெருவிரலின் கீழ் உள்ள ஓட்டையின் பக்கம் சைக்கினை செய்தவனாக அடிமைப் பெண்ணான ஸுவைபாவை விடுதலை செய்த இந்த விரலில் இருந்தே எனக்கு தண்ணீர்கிடைக்கிறது எனக் கூறினான்.

(مصنف عبدالرزاق ج 9 ص 1771 و مسند القاري ج 14 ص 14 تحت الحديث 1010)

ஹழ்ரத் அல்லாமா பத்ருத்தீன் அய்னி عليه رحمة الله الغري அவர்கள் அறிவிக் கிறார்கள். இந்த சைக்கினை யின் அர்த்தம் என்னவென்றால் அதாவது எனக்கு கொஞ்சம் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது என்பதாகும்.

முஸ்தபா ﷺ அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

முஸ்லீமும் மீலாதும்

இந்த ரிவாயத்தைக் கொண்டு ஸய்யிதுனா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி عليه رحمة الله الغري அவர்கள் அறிவிக் கிறார்கள். இந்த சம்பவத்திலே மீலாத் ஷரீப் கொண்டாடுபவர்களுக்கு மாபெரும் ஆதாரம் உள்ளது. எவர்கள் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பிறந்த தினத்திலே சந்தோஷம் கொண்டாடுகிறார்களோ, பணம் செலவழிக் கிறார்களோ அதாவது அபூலஹபைப் போன்ற ஒரு கா. பிரானவன் அண்ணலார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு, சந்தோஷம் அடைந்து தனது அடிமைப் பெண்ணான ஸுவைபாவை பாலாட்டுவதற்காக விடுதலை கொடுத்ததன் காரணமாக கூலி பெற்றுள்ளான் என்றால் அன்னவர்களுடைய மீலாதிற்காக சந்தோஷமடைகின்ற, பணத்தை செலவழிக்கின்ற ஒரு முஸ்லிமுடைய நிலை என்னவாக இருக்கும்..?

ஆனால் மீலாத் ஷரீபின் இத்தகைய நிகழ்ச்சிகளில் பாட்டு, இசை நிகழ்ச்சி போன்றதை தடுப்பது அவசியமாகும்.

(مناجاة النبوة ج 2 ص 19)

மீலாத் விழாவை ஆரவாரமாக கொண்டாடுங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே ! மீலாத் விழாவை மனமுவந்து கொண்டாடுங்கள். அபூலஹபைப்போன்ற கா. பிருக்கும் அன்னவர்களின் பிறப்பைக் கொண்டு சந்தோஷம் அடைந்ததற்காக வெகுமதி கிடைத்ததென்றால், நாமோ அல்லாஹ்வுடைய அல்லாஹ் جوجوه முஸ்லிம்கள். அபூலஹபானவன் அல்லாஹ் جوجوهவின் ரஸூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ என்ற எண்ணத்தில்

மாநபி அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஒதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ:பாஅத் செய்வேன்.

மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக சகோதரரின் மகன் என்பதற்காக மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும் அவனுக்கு வெகுமதி கிடைத்தது. நாமோ அல்லாஹ் عزوجل வின் திருப்பொருத்தத்திற்காக தலைவர் கோமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் உதயதின மகிழ்வை கொண்டாடுவோமே யானால் எப்படி நற்பாக்கியம் கிட்டாமல் போய்விடும்?

**ஆமினாவின் வீட்டில் ஸய்யிதூல் அப்ரார் வருகை குந்தனர்
கவலை கொண்டவர்களை சந்தோஷம் அடையுங்கள்
கவலை சூர்ப்பவர் வந்துவிட்டனர்**

(صَلَاتُ الْمَسْكِينِ)

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ عَلَى مُحَمَّدٍ

மீலாத் கொண்டாடுபவர்களோடு மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஒரு ஆலிம் ஸாஹிப் رحمه اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் துலில்லாஹ் நான் கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களை கனவில் கண்டு யாராகுலல்லாஹ்! ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் தாங்களுடைய மீலாதை கொண்டாடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அண்ணலார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவுளமானார்கள்: “யார் நம்மைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்களோ நாம் அவரைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.”

(تَكَرُّرُ الْوَاعِظِينَ ص. ٦٠)

உதயதின மகிழ்விலே கொடிகள்

ஸய்யிததுனா ஆமினா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அண்ணல் நபி அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஸலவாத் ஒதுவதை அதிகப்படுத்துங்கள், நிச்சயமாக இது உங்களுக்கு பரிசுத்தமாகும்

முன்று கொடிகள் நட்டப்பட்டதை நான் பார்த்தேன் ஒன்று கிழக்கிலே, இரண்டாவது மேற்கிலே, மூன்றாவது க:பதுல்லாஹ் வின் கூறையிலே அப்போது அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அவதரித்தார்கள்.

(خَمَلِيصُ كُبْرَى ج ١ ص ٨٢ مختصراً)

**ஜிப்ரீலே அமீன் கொடியை நட்டினார்கள் க:பாவின் கூறையிலே
அர்ஷ் வரை கொடி பறந்தது உருயினதிலே**

கொடியுடன் உள்வலம்

ரஹ்மதூல்லில் ஆலமீன் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் புனித மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து மதீனாவின் அருகிலே “கெமீம்” எனும் ஊரை அடைந்தபோது Bபுரைதா அஸ்லமி என்பவர் பணீஸஹம் கோத்திரத்தாரின் எழுபது படைகளைத் திரட்டிக் கொண்டு பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களை கைது செய்ய வந்தார், ஆனால் கண்மனி நாயகம் مَعَاذَ اللهِ عزوجل அன்னவர்களின் அருள் பார்வையால், அன்னவர்களின் அன்பிலே கைதாகி அனைவருமே இஸ்லாமிய கொள்கையை ஏற்று முஸ்லிமாக மாறிவிட்டனர். பின்பு அவர்கள் யாரஸூலல்லாஹ்! صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ மதீனா முனவ்வரா زادها اللهُ شرفاً وتعظيماً இருக்கவேண்டும் என்று கூறி தலைப்பாகையை கலட்டி ஒரு ஈட்டியிலே கட்டி மதீனத்து மாவேந்தரான, இதயத்திற்கு இதமான மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு முன்னே சென்றார்.

(وَمَا أَوْلَىٰ لَهَا جَلْدًا ١٧٤ ص)

**கூறையின் மஹ்பூப் வருகை குருகிறார்கள் இன்று
நபிமார்களின் குலைவர் வருகை குருகிறார்கள்**

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் உங்கள் ஸலவாத் என்னை வந்தடைகின்றது.

ஏனோ சூழல் மனமனக்கிறதூ

ஏனோ வீட்டுக்குவீடு ஜொலி ஜொலிக்கிறது

ஆமாம் இறைவனின் நேசர் வருகை குருகிறார்கள்

பெருநாட்களுக்கெல்லாம் பெருநாள் வந்தது

இறைவனின் அருளை கொண்டு வந்தது

வாரி வழங்கும் வல்லல் அன்னவர்கள் வருகை குருகிறார்கள்

ஹர்லீன்கள் நபிபுகம் பாடத் துவங்கினார்கள்

ஹர் மற்றும் மலக்குகளின் குலைவர் வருகை குருகிறார்கள்

அகிலத்தின் அகுபதி நபிமர்களின் குலைவர் அன்னவர்கள்

ஆமினா உமது வீட்டுக்கு வருகை குருகிறார்கள்

அக்குர் இன்று ஆனந்தத்தில் மூக்கி உள்ளார்கள் துன்யாவில் அவர்களின் உள்ளம் கவர்ந்தவர்கள் வருகை குருகிறார்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ

(سورة التوبة)

மீலாந்வீழா கொண்டாடும் குரும்பம்

மதீனா முனவ்வராவிலே زادها الله شرفاً وتمظيماً கண்மணி

நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது அளவு கடந்த நேசம் வைத்த இப்ராஹீம் எனும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே ஹலாலான (ஆகுமான) ரிஸ்கையே சம்பாதித்தார். தனது சம்பாத்தியத்தில் பாதி பாகத்தை மீலாத் கொண்டாடு வதற்காக வேண்டியே தனியாக சேமித்து வந்தார். (ஆஹ் ! நாமும் நமது சம்பாத்தியத்தில் பாதியை இல்லாவிட்டாலும் பன்னிரண்டு வீதமாவது அல்லது ஒரு வீதமாவது மீலாதிர்க்காக

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது பத்து முறை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவரின் மீது நூறு ரஹ்மத்துக்களை அருளுகின்றான்.

ஒதுக்கி அதனை தீனுடைய வேலைகளில் செலவு செய்ய உறுதி கொண்டால்) **ரபீஉன்நூர்** மாதம் உதயமானதுமே பெருங் கொண்டாட்டமாக அதே சமயம் ஷரீஅத்திற்கு உட்பட்டு **மீலாத் விழாவை** அதிவிமரிசையாக நடத்தி வந்தார். அல்லாஹுதஆலா வின் நேசரான கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் ஈஸாலே சவாபுக்காக நிறைய கந்தூரி கொடுத்தார். நல்ல நல்ல காரியங்களில் பணத்தை செலவழித்தார். அவரின் மனைவியும் அண்ணலார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது அதிக நேசம் வைத்திருந்தாள். அவளும் கணவருடன் சேர்ந்து எல்லா காரியங்களிலும் சம்பூர்ணமாக உதவி செய்து வந்தாள். அவர் மனைவி ஒரு நாள் இறந்து விட்டாள். ஆனாலும் அவருடைய ஈடுபாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது அதிகமாக நேசம் வைத்திருந்த அந்த இப்ராஹீம் என்பவர் ஒரு நாள் தனது வாலிப மகனை அழைத்து வலிய்யத் செய்தார். என் அன்பு மகனே! இன்றிரவு நான் மரணித்து விடுவேன். என்னுடைய முழு சொத்தாக ஐம்பது திர்ஹும்களும், பத்தொன்பது முலம் துணியும் உள்ளது. துணியை என்னுடைய கபனுக்கு பயன்படுத்தி விடு, மீதி இருக்கும் பணத்தையும் முடிந்த அளவு நல்ல காரியங்களில் செலவு செய் என்று கூறிய பின் அவர் கலிமா தய்யிபாவை ஒதினார். பின்பு அவரின் உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்டது. தந்தையின் வலிய்யத் பிரகாரம் மகன் அவரை அடக்கம் செய்து விட்டான். இப்பொழுது ஐம்பது திர்ஹும்களையும் நல்ல காரியங்களில் எவ்வாறு செலவழிப்ப தென்று அவனுக்கு புரியவில்லை. அதே நினைவாக அவன் இருந்தபோது அவனுக்கு உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்திலே அவன் ஒரு கனவு கண்டான். கனவிலே கியாமத் நாள் வந்து

கண்மணி நாயகம் அன்னவர்கள் கூறினார்கள் : யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர் மனிதர்களிலே மிகவும் கஞ்சனாவான்.

விட்டிருந்தது. எல்லோருமே நபஸ், நபஸ் என்று பரிதவித்துக் கொண்டிருந்தனர். பாக்கியசாலிகள் சுவனத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். குற்றவாளிகளை இழுத்து, இழுத்து நரகத்தின் பக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர். இவன் தனியாக நின்று தவித்துக்கொண்டு அவனுக்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுமோ என்று பயந்துக்கொண்டிருந்தான். திடீரென மறைவான அசரீரி ஒன்று கேட்டது. இந்த வாலிபனை சுவர்க்கத்திற்கு அனுப்புங்கள். எனவே அந்த வாலிபன் மிகவும் சந்தோஷத்துடன் சுவர்க்கத்திற்கு சென்றுவிட்டான். சுவர்க்கத்திலே சந்தோஷமாக அலைந்து திரிய ஆரம்பித்தான். ஏழு வகையான சுவர்க்கத்தையும் சுற்றிப்பார்த்து விட்டு அவன் எட்டாவது சுவர்க்கத்தை அடைந்த போது அதன் காவலாளியான ரிழ்வான் عليه السلام அவர்கள் ரபீஉன்நூரின் மாதத்திலே நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய மீலாதையார் மிகவும் சந்தோஷமாக கொண்டாடினார்களோ அவர்கள் மட்டுமே இந்த சுவர்க்கத்திலே நுழைய முடியும் என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அவனுடைய பெற்றோர்கள் (மர்ஹுமைன்) இதே சுவர்க்கத்தில் தான் இருப்பார்கள் என்று அவனுக்கு தோன்றியது. அதற்குள் ஒரு சத்தம் கேட்டது “இந்த வாலிபனை உள்ளே வரவிடுங்கள், அவனுடைய பெற்றோர்கள் அவனை சந்திக்க விரும்புகின்றனர்” எனவே அவன் உள்ளே புகுந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுடைய தாய் கௌஸர் எனும் நதிக்கருகில் அமர்ந்திருக்கிறார்கள். பக்கத்திலேயே சிம்மாசனம் ஒன்று இருந்தது. அதில் ஒரு அதிமேன்மையான பெண்மணி அமர்ந்திருக்கிறார்கள். அவரை சுற்றிலும் நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிலே பல கம்பீரமான பெண்மணிகள் அமர்ந்திருந்தனர். இவன் வானவர் ஒருவரை கேட்கலானான், இந்த பெண்மணிகள் யார்? அவர்

அண்ணல் நபி அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: வெள்ளிக்கிழமை தினம் யார் என் மீது இருநூறு முறை ஸலவாத் ஒதுகின்றாரோ அவரது இருநூறு ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

கூறினார். அதோ சிம்மாசனத்திலே அமர்ந்திருக்கிறார்களே அவர்கள் தான் சுவர்க்கத்துப் பெண்மணிகளின் தலைவி ஸய்யிததுனா .பாத்திமா ஸலஹ்ரா رضى الله تعالى عنها ஆவார்கள்.மற்ற நாட்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் ஸய்யிததுனா கதீஜதுல் குப்ரா,ஸய்யிததுனா ஆயிஷா நாயகி ,ஸய்யிததுனா மர்யம், ஸய்யிததுனா ஆஸியா,ஸய்யிததுனா ஸாரா,ஸய்யிததுனா ஹாஜரா, ஸய்யிததுனா ராபியா, ஸய்யிததுனா ஸஸ்பைதா رضى الله تعالى عنها ஆவார்கள்.அதைக் கேட்ட அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பின்பு அவன் மேலும் முன்னேறிச் செல்லலானான். அங்கே இன்னுமொரு காட்சி தென்பட்டது. மாபெரும் சிம்மாசனம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது, அதில் மதீனத்து மாவேந்தர், ஈருலக அருளாளர், கேள்வி கணக்கு நாளில் ஷ.பாஅத் செய்யும் ஏந்தல், ஈருலக இரட்சகர், அல்லாஹ் جوجو வின் ஹபீப், அஹ்மதே முக்தார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தமது ஒளிபொருந்திய திரு முகத்துடன் அங்கே அமர்ந்திருந்தார்கள். அன்னவர்களை சுற்றிலும் நான்கு நாட்காலிகள் போடப்பட்டிருந்தன. அவைகளில் குல.பாயே ராஷிதீன்கள் رضى الله تعالى عنه அமர்ந்திருந்தனர். வலது பக்கத்தில் தங்க நாட்காலிகளில் சங்கையான நபிமார்கள் عليه السلام அமர்ந்திருந்தனர், இடது பக்கத்தில் கண்ணியமிக்க ஷஹ்தாக்கள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில் மரணித்த தன்னுடைய தந்தை இப்ராஹீம்,கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு அருகாமையில் கூட்டத்துடன் அமர்ந்திருப்பதை கண்டான். தன் மகனைப் பார்த்ததும் தந்தையார் அவனை மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டார். அவன் மிகவும் சந்தோஷம் அடைந்து தனது தந்தையை நோக்கி கேட்கலானான், என் அருமை தந்தையே! தங்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்து எப்படி

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஸலவாத் கூறுங்கள், அல்லாஹ் جرحر உங்கள் மீது ரஹ்மத் பொழிவான்.

கிடைத்தது ? அதற்கு அவர் அல்ஹம்துலில்லாஹ் عزوجل இது மீலாதை கொண்டாடியதற்கான பிரதிபலன் என்று பதிலளித்தார். அதற்க்குப்பின் அந்த வாலிபன் விழித்துக் கொண்டான்.

காலையிலேயே அவன் தன் வீட்டை மிகவும் குறைந்த விலைக்கு விற்றுவிட்டான். அவனுடைய தந்தை விட்டுச் சென்ற ஐம்பது திர்ஹம்களுடன் தனது பணத்தையும் சேர்த்து விருந்து ஏற்பாடு செய்து, பல உலமாக்களையும், பேரறிவாளர்களையும் அழைத்து விருந்துபசாரம் செய்தான். அவனுடைய உள்ளம் துன்யாவை விட்டும் சோர்வு அடைந்துவிட்டது. அதிகமான நேரத்தை பள்ளி வாசலிலேயே இபாதத் செய்வதிலும், அதில் பணிவிடை செய்வதிலும் ஈடுபடுத்தினான். தனது வாழ்வின் எஞ்சிய முப்பது வருடங்களையும் இவ்வாறே கழிக்கலானான். அவன் மரணித்த பின் அவனை கணவில் கண்ட ஒருவர் என்ன நடந்தது ? என்று கேட்க, “நான் மீலாதை கொண்டாடி குதூகலம் அடைந்ததால் சுவர்க்கத்திலே என் தந்தை யுடன் இருக்கின்ற பாக்கியத்தை பெற்றுக் கொண்டேன்” என பதிலளித்தான்.

(تلمس از تکرار الواعظین لرد ص ۱۰۷)

அல்லாஹ் عزوجل வின் பேரருள் அவர் மீது பொளிந்தும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

எனது பட்டோலை பாவக்குறால் நிரம்பி உள்ளன
ஔறைவா மன்னிக்குருள்வாயாக மீலாதின் பொருட்டால்.

(سائل عظيم ص ۱۷۷)

سَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيَّ عَلَى مُحَمَّدٍ

மீலாத் வீழா கொண்டாடுவதன் நன்மை.

ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி عليه رحمة الله العري அவர்கள்

கண்மனி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள் : என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள், நிச்சயமாக நீங்கள் என் மீது கூறும் ஸலவாத் உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பாகும்.

அறிவிக்கிறார்கள்.கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த இரவில் சந்தோஷம் கொண்டாடுபவர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன் என்னவென்றால்,அல்லாஹ்தஆலா தனது கருணையைக் கொண்டு ஜன்னாதுன் நஈமில் நுழைய வைப்பான். முஸ்லிம்கள் துவக்கத்திலிருந்தே மீலாதை கொண்டாடி வருகிறார்கள். மேலும் பிறந்த தின சந்தோஷத்திலே விருந்துகள் கொடுப்பவர்களாகவும், சாப்பாடு ஏற்பாடு செய்பவர்களாகவும், ஸதகாக்களும், தானதருமங்களும் கொடுப்பவர்களாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்துபவர்களாகவும், மனம் திறந்து செலவழிப்பவர்களாகவும் மேலும் கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த தினத்தை ஞாபகம் செய்யும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு தனது இல்லங்களையும் அலங்கரிக்கின்றார்கள். இவ்வாறான நல்ல விடயங்களின் பரகத்தால் இப்படியான மனிதர்கள் மீது அல்லாஹ் عزوجل வின் ரஹ்மத் இறங்கிக்கொண்டிருக்கிறது.

(مَاتَبَتِ مِنَ الشُّنَّةِ ص ۱۰۲ ع ۱۰۲)

பாஷூத்களுக்கும் ஈமான் கீடைத்துவிட்டது.

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல் வாஹித் பின் இஸ்மாயில் ஹிமில் அவர்கள் அறிவிக்கிறார்கள். மிஸ்ரிலே கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது மிகவும் அன்பு கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொரு ரபீஉன் நூரிலும் இறைத்தூதர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவார். ஒரு முறை ரபீஉன்நூர் மாதத்திலே பக்கத்தில் வசிக்கும் யூதனின் மனைவி தன் கணவனிடம் கேட்டாள். பக்கத்து வீட்டு முஸ்லிம் ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் விருந்துபசாரம் போன்றவைகளை

மாநபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஓதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ.பாஅத் செய்வேன்.

ஏன் ஏற்பாடு செய்கிறார்கள்? அதற்கு அந்த யூதன் கூறினான் இந்த மாதத்தில் தான் அவர்களுடைய நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பிறந்தார்கள், அதனால் அவர்கள் நாயகம் ﷺ அன்னவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் மேலும் முஸ்லிம்கள் இந்த மாதத்தை மிகவும் கண்ணியப்படுத்துகிறார்கள். அதற்கு அந்த யூதனின் மனைவி கூறினாள், முஸ்லிம்களின் வழிமுறை எவ்வளவு நன்றாக உள்ளது. தங்களுடைய நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பிறந்த தினத்தை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கூறி அந்த அந்த யூதப் பெண் அன்றிரவு படுக்கைக்குச் சென்ற போது அவள் தலைவிதியே மாறிவிட்டது. அவள் இவ்வாறு கணவு கண்டாள் ஒரு அழகிய பெரியார் வருகை தருகிறார்கள். அன்னவர்களை சுற்றிலும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. அவள் முன்னே சென்று ஒருவரிடம் கேட்டாள் இந்த பெரியவர்கள் யார்? அதற்கு அவர் அன்னவர்கள் தான் இறுதித்தாதர், ஈருலக அருளாளர் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்** ﷺ ஆவார்கள். அன்னவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம் என்னெவன்றால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரரான முஸ்லிம் **மீலாத் விழா** கொண்டாடுவதன் காரணத்தால் அவருக்கு நன்மையும், பரகத்தும் வழங்கி அவரை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக என்று பதிலளித்தார். அந்த யூதப் பெண் மீண்டும் கேட்கலானாள், நான் ஏதாவது கேட்டால் உங்கள் நபி ﷺ அன்னவர்கள் பதிலளிப்பார்களா? அவர் கூறினார், நிச்சயமாக பதிலளிப்பார்கள், எனவே அந்த யூதப் பெண்ணானவள் பெருமானார் ﷺ அன்னவர்களை அழைக்கலானாள், உடனே நாயகம் ﷺ அன்னவர்கள் **லப்பைக்** என பதிலளித்தார்கள், அதற்கு அவள் மிகவும்

முஸ்தபா ﷺ அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

மகிழ்ந்தவளாய் நான் ஒரு முஸ்லிம் இல்லையே! இருப்பினும் நாயகம் ﷺ அன்னவர்கள் **லப்பைக்** என பதிலளித்தார்கள். பின்பு மதினத்து கோமான் ﷺ அன்னவர்கள் திருவுளமானார்கள். எனக்கு அல்லாஹ் **عزوجل** விடமிருந்து “நீ ஒரு முஸ்லிமாகப் போகிறாய் என்பதாக” அறிவிக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டவுடன் உடனடியாக அவள் கூறினாள் “நிச்சயமாக தாங்கள் சங்கையான நபியாகவும், நற்குணமுடையவர்களாகவும் இருக்கின்றீர்கள். யார் தாங்களின் சொற்படி நடக்கவில்லையோ அவர்கள் நாசமாகி விடுவார்கள் மேலும் யார் தாங்களின் அந்தஸ்தை புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் நிச்சயமாக நஷ்டவாளிகள்” என கூறி ஷஹாதத் கலிமாவை மொழிந்தாள். பின்பு அவளுக்கு விழிப்பு ஏற்பட்டு உடனே அவள் உண்மையான உள்ளத்தோடு முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் தனது அனைத்து சொத்துக்களையும் அல்லாஹ் **عزوجل** வின் இனிய நேசரான, இன்னுயிர் முஸ்த.பா. ﷺ அன்னவர்களின் பிறந்த தின விழாவில் செலவழிப்பதற்காகவும் இன்னும் நிறைய விருந்துபசாரம் (கந்தூரி) செய்வதற்காகவும் நினைத்துக் கொண்டாள். காலையில் பார்த்தபோது அவளின் கணவன் விருந்து படைப்பதில் மும்முரமாக காணப்பட்டான். அதைக் கண்ட அவள் ஆச்சரியப்பட்டவளாக அவனிடம் “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என கேட்டாள். அவன் கூறினான். நீ முஸ்லிமான சந்தோஷத்தில் தான் இந்த விருந்துபசாரத்தைச் செய்கிறேன். அதற்கு அவள் “அது உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள். அவன் பதிலளித்தான், நானும் இரவு அண்ணலார் ﷺ அன்னவர்களின் முபாரக்கான கரங்களில் ஈமான் கொண்டுவிட்டேன்.

(تذكرة لأبيطين ص 94 - مختصاً)

அல்லாஹ் **عزوجل** வின் பேரருள் அவர் மீது பொலியும்

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது ஒரு தடவை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவர் மீது பத்து அருட்கொடைகளை அருளுகின்றான்.

அவரின் மொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

பெருமானாரின் வருகை கண்டு அந்நு காரம் அகன்றது

பூமியென்ன, வானமென்ன சுற்றிலும் பிரகாசம் படிந்தது

صَلُّوا عَلَى الْخَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَى عَلِيِّ مُحَمَّدٍ

த.:வதே இஸ்லாமியும் மீலாத் விழாவும்

அல்ஹம்துலில்லாஹ் ﷻ குர்ஆன் சுன்னாவைப் போதிக்கின்ற, அரசியல் சார்பற்ற த.:வதே இஸ்லாமியில் மீலாத் விழா கொண்டாடும் விதமோ தனிப்பட்ட ஒரு முறையாக இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ நாடுகளில் த.:வதே இஸ்லாமியின் தலைமையில் மீலாதுன் நபி ﷺ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ (பிறந்த தின) இரவில் பிரம்மாண்டமான **மீலாத் இஜ்திமா** ஏற்பாடு செய்யப்படுகிறது. பெரும்பாலும் உலகத்தின் மிகப்பெரிய **மீலாத் இஜ்திமா** Bபாபுல் மதீனா - கராச்சியில் (பாகிஸ்தான்) நடைபெறுகிறது. இதன் சிறப்புக்களை எவ்வாறு கூறுவது ! இதில் கலந்து கொள்ளும் எத்தனையோ பாக்கியசாலிகளின் வாழ்க்கையில் மதனி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய **நான்கு மதனி வசந்தங்களை** அறிந்துகொள்ளுங்கள்.

(1) பாவத்திற்கு பரிகாரம் கீடைத்தது.

கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நேசர் (ஆஷிக்) ஒருவர் இவ்வாறு கூறுகிறார். ஹிஜ்ரி (1426)ல் கக்ரி மைதானம் - Bபாபுல் மதீனா கராச்சியில் நடைபெற்ற மீலாத் இஜ்திமாவில் எனக்கு தெரிந்த தொழுகையில்லாத (MODERN) வாலிபரும் கலந்து கொண்டார். விடிகாலை வசந்தத்தை

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது ஒரு தடவை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவர் மீது பத்து அருட்கொடைகளை அருளுகின்றான்.

(பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த நேரம்)எதிர்ப் பார்த்து, ஸலவாத்தும் ஸலாமும் இன்னும் மர்ஹபா யா முஸ்த.: பாவின் முழுக்கங்களைக் கேட்கும் போதும் அவரின் உள்ளம் மாறிவிட்டது. நன்மையின் பக்கம் ஆசையும், பாவத்தை வெறுக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. அந்த நேரத்திலேயே தொழுகையை பேணுவதற்கும், தாடி வைப்பதற்கும் நிய்யத் வைத்து விட்டார். உண்மையில் தொழுகையாளியாகவும், தாடி வைத்த வராகவும் ஆகிவிட்டார். அதே போன்று அவரிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதை குறிப்பிடுவது நல்லதல்ல, **மீலாத் இஜ்திமா**வின் பரகத்தால் அல்ஹம்துலில்லாஹ் ﷻ அதுவும் நீங்கிவிட்டது. வேறொரு வார்த்தையில் சொல்வதானால், மீலாத் இஜ்திமாவில் கலந்துகொண்ட பாக்கியத்தால் பாவம் எனும் நோய்க்கு பாவங்களின் சிகிச்சை கிடைத்துவிட்டது.

கேளுங்கள் கேளுங்கள் அன்னவர்களை

நினைஞ்சேருங்கும் உள்ளுக்கு கேளுங்கள்

அருள் பார்வையை கேளுங்கள்

பாவத்தின் பரிகாரத்தை நிச்சயம் கேளுங்கள்

கேட்கும் தருணமோ இன்றைய இரவு தான்.

صَلُّوا عَلَى الْخَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَى عَلِيِّ مُحَمَّدٍ

(2) உள்ளத்தின் அழுக்கு கழுவப்பட்டது.

வடக்கு கராச்சியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் எழுதி அனுப்பிய விடயத்தை எனது முறையில் கூறுகின்றேன். **ரபிஉன்நூர்** மாதத்தின் ஆரம்ப நாட்களில் கண்மணி நாயகம்

கண்மனி நாயகம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஒதவில்லையோ அவர் ஒரு துர்ப்பாக்கியசாலியே.

صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நேசர்களில் சிலர், பாவங்களில் மூழ்கி கிடக்கும் என் மீது தனிப்பட்ட முயற்சி செய்து கக்ரி மைதானம்- Bபாபுல் மதீனா கராச்சியில் நடைபெறவுள்ள த்.வதே இஸ்லாமியின் மீலாத் இஜ்திமாவில் கலந்து கொள்ளுமாறு த்.வத் கொடுத்தார்கள். என்னுடைய பாக்கியம் நானும் உறுதி கொண்டேன். 12ஆம் இரவு வந்தவுடன் வாக்குறுதி அளித்தவாறே மீலாத் இஜ்திமாவில் கலந்து கொள்வதற்காக மதனி கா.பிலாவுடன் பேருந்தில் (Bus) பிரயாணம் செய்தேன்.கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நேசர் ஒருவர் ச்சம் ச்சம் என்று சொல்லக்கூடிய ஒருவகை இனிப்புப் பண்டத்தை சுமார் முப்பது இஸ்லாமிய சகோதரர்களுக்கு பங்கீடு செய்து கொடுத்தார். பங்கீடு செய்தவரின் பாசம் நிறைந்த அந்த முறை எனது உள்ளத்தை கவர்ந்தது. பின்பு நாம் மீலாத் இஜ்திமாவில் கலந்து கொண்டோம். எனது வாழ்நாளிலே முதல் தடவை இவ்வாறு சிறப்பான நிகழ்வை நான் பார்த்தேன். கஸீதாக்களும், ஸலவாத்தும், ஸலாமும் இன்னும் மர்ஹபா யாமுஸ்த்.பா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ வின் இன்பகரமான ஓசைகளும் எனது உள்ளத்தின் அழுக்கை சுத்தப்படுத்தி விட்டன. அல்ஹம்துலில்லாஹ் عزوجل அந்த நேரத்திலே நான் த்.வதே இஸ்லாமியின் மதனி சூழலோடு ஒன்றாகிவிட்டேன். இப்போது முகத்தில் முபாரக் கான தாடியினதும், தலையில் பச்சை நிற தலைப்பாகையினதும் வசந்தம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ் عزوجل, மேலும் ஒரு பிரதேச முஷாவரத்தின் பணியாளனாக (தலைவர்) இருந்து ஸன்னத்துக்களை பரப்புகின்ற பாக்கியமும் கிடைத்துள்ளது.

அல்லாஹ்வின் ஹபீபின் பொருட்டால்

கிடைக்குள்ளது மகுனி சூமல்

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள்: வெள்ளிக்கிழமை தினம் யார் என் மீது இருநாறு முறை ஸலவாத் ஒதுகின்றாரோ அவரது இருநாறு ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

கொள்ளல் அ.ஃலம், அஹ்மகு ருஸா அன்னவர்களினதும்

ஆசி உள்ளது மகுனி சூமலில்

இங்கு ஸன்னத்துக்களையும் கற்றுக் கொள்ளலாம்

இறையச்சுக்கையும் உண்டாக்கும் மகுனி சூமல்

நிச்சயமாக அவர் மிகப் பெரிய பாக்கியசாலியே

எவருக்கு கிடைக்குவிட்டோ மகுனி சூமல்

(عَنْ أَبِي سَلَمَةَ)

سَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ عَلَى مُحَمَّدٍ

(3) ஒளி மழை

எல்லாவருடங்களைப் போலும் ஹிஜ்ரி 1417 ல் மீலாதுன் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ நடைபெற்ற போது பகல் நேரம் ஞாபகம் கொடுக்கும் பின் த்.வதே இஸ்லாமியின் நாஸிமாபாத் ஹல்கா Bபாபுல் மதீனா, கராச்சியின் மதனி ஊர்வலம் ஸர்காரின் வருகை மர்ஹபா என்ற சத்தத்துடன் இன்னும் மர்ஹபா யா முஸ்த்.பா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ என்று கூறிக்கொண்டு பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. இடத்திற்கிடம் ஊர்வலத்தை நிறுத்தி மக்களை அமரவைத்து நேக்கி த்.வத் (நலவீன்பால் அழைப்பு) கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இடையில் ஓரிடத்தில் கிட்டத்தட்ட 10 வயதுடைய சிறுவர் நலவீன் பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார், அந்நேரம் ஊர்வலத்தில் மௌனம் ஏற்பட்டிருந்தது. பயான் முடிந்ததும் ஒரு மனிதர் எழுந்து அப்பகுதியின் பொறுப்பாளர் இருக்குமிடத்தை கேட்டுக் கொண்டே அவரிடம் சென்று திகைத்துப்போய் கூறலானார், “பயான் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தங்களின் அந்த சிறியவர் உட்பட ஊர்வலத்தில் இருந்த அனைவர்கள் மீதும் ஒளி மழை பொழிந்துக் கொண்டிருந்ததை நான் எனது கண்களால் பார்த்தேன்,

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது காலையிலும் மாலையிலும் பத்து பத்து துடைவகன் ஸவாத் ஓதுகிறாரோ அவருக்கு கியாமநாளன்று நான் எனது ஷஃபா அத் கிடைக்கும்.

மன்னித்துக் கொள்ளுங்கள் நான் ஒரு முஸ்லிம் அல்ல தயவு செய்து என்னை இஸ்லாத்தில் நுழைத்துக் கொள்ளுங்கள்.” மர்ஹபாவின் கோஷத்தில் சூழலோ அதிர்ந்தது. ஈதமீலாதுந் நபியின் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ மதனி ஊர்வலத்தின் பொருட்டால் இன்னும் தஃவதே இஸ்லாமியின் பரகத் நிறைந்த மதனி வசந்தத்தைப் பார்த்து ஷைத்தான் தலையை இடிக்கலானான். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின் அந்த மனிதர் இன்ஷா அல்லாஹ் جَزَعْنَا نான் சென்று எனது குடும்பத்தார்களுக்கும் இஸ்லாத்தின் தஃவத் (அழைப்பை) கொடுப்பேன். மேலும் அவர் அவ்வாறே செய்தார். அவரின் தனிப்பட்ட முயற்ச்சியின் பரகத்தால் அவரின் மனைவி, 3 குழந்தைகள் அதேபோல் அவரின் தந்தையும் தீனுல் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்கள்.

மீலாதுந் நபி பெருநாளாகிறது

உள்ளம் மிக மகிழ்ச்சி அடைகிறது.

ஆஷிகீன்களின் பெருநாளோ ரபிஉன்னுரின்

பன்னிரெண்டாம் நாளாகிறது

எல்லா மலக்குகளும், ஹர்லீன்களும்

இன்று மகிழ்ச்சியில் உள்ளனர்

ஆம்! ஆனால் ஷைக்குான் குனது கூட்டஞ்சோர்

சோகத்தில் உள்ளனர்

سَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

(4) இன்றும் தர்சனம் யொதுவானது

ஒரு ஆஷிகே ரஸூல் (நாயகத்தை நேசிப்பவர்) இவ்வாறு கூறினார். கக்ரி மைதானம், Bபாபுல் மதீனா, காராச்சியில்

முஸ்தபா ﷺ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

தஃவதே இஸ்லாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுந் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ மாபெரும் நிகழ்வில், பெரும்பாலும் துன்யாவின் மிகப் பெரிய மீலாத் இஜ்திமாவில் சில இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து, கதைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு இஸ்லாமிய சகோதரர் கூறினார். ஆரம்பத்தில் தஃவதே இஸ்லாமியின் மீலாத் இஜ்திமாவில் மிகவும் உள்ளச்சம் ஏற்படும், இப்போது அவ்வாறு இல்லை. இதைக் கேட்ட இன்னொரு இஸ்லாமிய சகோதரர் கூறினார். நண்பரே! நீங்கள் கூறுவது தவறு மீலாத் இஜ்திமாவின் நிலை அப்படியேதான் உள்ளது. ஆனால் நமது உள்ளங்களின் நிலைதான் முன் போல் இல்லை. நாயகத்தின் திகர் (ஞாபகம்) எவ்வாறு மாறும்! நமது எண்ணங்கள் தான் மாறிவிட்டது. இன்றும் நாங்கள் அதைப்பற்றி தவறாக விமர்சித்து வழிதவறிவிடாமல், உண்மையான அகீதாவோடு கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அழகான சிந்தனையில் மூழ்கியவர்களாக கஸீதாக்களை கேட்டால் இன்ஷா அல்லாஹ் جَزَعْنَا கிருபை நிச்சயம் உண்டாகும். முதலாவது பேசிய இஸ்லாமிய சகோதரரின் பேச்சு ஷைத்தானால் போடப்பட்ட சந்தேகங்களை உண்டாக்கி பொறுப்பற்ற முறையில் ஆட்சேபனை தெரிவித்து மீலாத் விழாவில் கலந்துக் கொள்ளாமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பக்கூடியதாக இருந்தாலும் இரண்டாவது பேசியவரின் பதில் மிகவும் வரவேற்கப்பட்டதாகும். அதாவது நப்ஸ்ல் லவ்வாமா வை வெளிப்படுத்தி ஷைத்தானை ஓட வைத்ததாகும். நன்மையை நாடி கூறிய அவரின் பதில் (அம்பைப் போன்று) எனது உள்ளத்தில் பதிந்து கொண்டது. பின்பு நான் முயற்சி செய்து மீலாத் இஜ்திமாவின் மத்தியில் போய் நாயகத்தின் ஆஷிகீன்கள் களோடு அமர்ந்து, இனிமையான கஸீதாக்களின் இனிமையிலே மூழ்சி விட்டேன். அதிகாலை (ஸுப்ஹே சாதிக்) உடைய நேரம்

மாநபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஒதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ.பாஅத் செய்வேன்.

நெறுங்கியது, நாயகத்தின் ஆஷிகீன்கள் (நேசர்கள்) அனைவரும் விடிகாலை வசந்தத்தை எதிர்ப்பார்த்து எழுந்து நின்றனர். இஜ்திமாவில் ஒருவகையான வஜ்த் (தன்னிலை மறத்தல்) ஏற்பட்டிருந்தது, எல்லா திசைகளிலும் மர்ஹபாவின் சப்தம் ஒளித்துக்கொண்டிருந்தது. மனிதப்புனிதரின் தலைவராகிய கண் மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சந்நிதானத்தில் ஸலவாத்தும், ஸலாமும் கூறிக்கொண்டே இருந்தார்கள். நாயகத்தின் நேசர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தன. எல்லாத் திசைகளிலிருந்தும் விம்மி அழும் சப்தங்களும் வந்துக் கொண்டிருந்தன. எனக்கும் ஒருவகையான உளமகிழ்ச்சி ஏற்பட்டது. பாவம் நிறைந்த எனது கண்களும் சிறு சிறு ஆனந்தமான தூரல் விழுவதையும் கண்டன். முழு இஜ்திமாவும் ரஹ்மத்தின் மழையில் நனைந்துக் கொண்டிருந்தது.நானும் எனது கண்களை மூடிக்கொண்டு இன்னுயிர் முஸ்தபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அழகிய சிந்தனையில் முழுகி ஸலவாத்திலும், ஸலாமிலும் ஈடுபட்டிருந்தேன். திடீரென அகக்கணன் திறந்துக் கொண்டது. உண்மையில் கூறுகின்றேன், எந்த நாயகக் கோமான், ஈருலகத் தலைவர், கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآலِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோமோ அதே இன்னுயிர் முஸ்தபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآலِهِ وَسَلَّمَ அன்னவர்கள் என்போன்ற பாவிக்கு கருணைக் காட்டி அன்னவர்களை காணும் பாக்கியத்தை அருளினார்கள். அல்லஹ்துலில்லாஹ் عَزَّوَجَلَّ நாயகத்தின் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ தரிசனத்தைக் கொண்டு எனது உள்ளம் குளிர்ந்து விட்டது. நிச்சயமாக அந்த இஸ்லாமிய சகோதரர் உண்மையை கூறினார். அதாவது த.வதே இஸ்லாமியின் மீலாத் இஜ்திமா முன்போன்று உள்ளச்சம் உடையதாகவே உள்ளது.

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது பத்து முறை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவரின் மீது நூறு ரஹ்மத்துக்களை அருளுகின்றான்

ஆனால் நமது நிலைமைகள் தான் மாறிவிட்டது. நாம் கவனம் செலுத்தினால் இன்றும் அன்னவர்களின் தரிசனம் பொதுவானது.

அகக்கன் உடையவர்கள் தூங்களின் குஜல்லியை காண்பார்கள்
அகக்கன் அற்றவர்கள் எகுகுக்குான் காண்பார்கள்
சிலர் வந்து பெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள்
சிலர் வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொள்ள
முடியாமல் உள்ளார்கள்

இது கருணையின் கீர்ப்பாகும் இது நஸீபின் விடயமாகும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ عَلَى مُحَمَّدٍ
(“مرحباً يا مصطفئ” என்ற பன்னிரண்டு எழுத்துக்களின்
தொடர்பில் மீலாத் வீழாவின் 12 மதநீ யூக்கள்)

மதீனா 1 : மீலாத் விழாவின் சந்தோஷத்தில் மஸ்ஜித்கள், வீடுகள், கடைகள், இன்னும் வாகனங்கள் மற்றும் உங்கள் பிரதேசத்திலும் பச்சை நிற கொடிகளை தொங்கவிடுங்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்ளுங்கள். தமது வீடுகளை குறைந்தது 12 மின்விளக்குகளைக் கொண்டு வெளிச்சமாக குங்கள். **ரபீஉன்நூர்** பன்னிரண்டாவது இரவில் நன்மையை பெற வேண்டும் என்ற நிய்யத்தோடு திகர், கஸீதாக்கள் நடைபெறும் இஜ்திமாவில் கலந்துக் கொண்டு விடிகாலை நேரம் பச்சை நிற கொடிகளை ஏந்தியவர்களாக ஸலவாத்தும், ஸலாமும் கூறிக் கொண்டே கண்ணீர் மல்கிய கண்களோடு விடிகாலை வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருங்கள். ரபீஉன்நூர் மாதத்தின் 12ம் நாள் முடியுமாயிருந்தால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். நமது இன்னுயிர் முஸ்த.பா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்று தனது பிறந்த தினத்தை

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது பத்து முறை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் عزوجل அவரின் மீது நூறு ரஹ்மத்துக்களை அருளுகின்றான்

கொண்டாடினார்கள். எவ்வாறென்றால் ஹழ்ரத் ஸய்யிதுனா அபு கதாதா رضى الله تعالى عنه அவர்கள் அறிவிக்கிறார்கள். கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களிடம் திங்கட்கிழமையின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது “இந்த தினத்தில் தான் எனது பிறப்பு நிகழ்ந்தது மேலும் இதே தினத்தில் தான் எனக்கு வஹீ இறக்கப்பட்டது” என்று கூறினார்கள்.

(صحيح مسلم 9/198 حديث 1117)

ஸஹீஹ் புகாரியின் விரிவுரையாளர் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் கஸ்தலானி رحمه الله تعالى عليه அவர்கள் அறிவிக்கின்றார்கள். மீலாத் தின நாட்களில் மீலாத் விழாக்களை கொண்டாடுவதன் மூலம் அந்த வருடம் பூராவும் நிம்மதியான வாழ்க்கையும், அவரது ஒவ்வொரு தேவையும் அவசரமாக நிறைவு பெறுவதும் அனுபவரீதியாக காணப்பட்ட விடயமாகும். எவரெல்லாம் மீலாத் தினத்தை பெருநாளாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மீது அல்லாஹ் عزوجل அருள்பாளிப்பானாக.

(مواهب 1/148 حديث 114)

மதீனா 2 : கஃபதுல்லாஹ் போன்ற வடிவத்தை (MODEL) அமைத்து தவாஃபின் நிலையை காண்பிப்பதற்காக சில இடங்களில்(இந்தியா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில்) معاد الله பொம்மைகளை வைப்பார்கள். இவ்வாறு செய்வது பாவமாகும். ஜாஹிலிய்யாக் காலத்தில் கஃபதுல்லாஹ்வில் 360 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.நமது உயிரிலும் மேலான கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் கஃபதுல் முஷ்ரஃபாவை சிலைகளை விட்டும் பரிசுத்தப்படுத்தினார்கள். எனவே வடிவத்திலும் (MODEL) கூட சிலைகள் (பொம்மைகள்) இருக்கக் கூடாது, அதன் இடத்தில் பிலாஸ்டிக் பூக்களை வைக்கலாம் (உருவங்கள் தெளிவாக தென்படாத

கண்மனி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள் : என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள், நிச்சயமாக நீங்கள் என் மீது கூறும் ஸலவாத் உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பாகும்.

தவாஃபே கஃபாவின் காட்சிகள் அடங்கிய படத்தை மஸ்ஜித் அல்லது வீடுகளில் தொங்கவிடுவது ஆகுமாகும். ஆம் எந்த படத்தை நிலத்தில் வைத்து எழுந்து நின்று பார்ப்பதால் உருவம் தெளிவாக தென்படுமோ அதை தொங்கவிடுவது கூடாததும், பாவமான விடயமுமாகும்.

மதீனா 3 : மயில் இன்னும் அது போன்ற உருவங்கள் கீர்ப்பட்டிருக்கும் டிஸஸனிலே நுழைவாயில் (GATE) போடதீர்கள். மிருகங்களின் உருவங்களைப் பற்றி கண்டித்து வரும் இரண்டு ஹதீஸ்களை பார்த்து இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

(1) எந்த வீட்டிலே நாய் அல்லது உருவப்படங்கள் இருக்கின்ற தோ அந்த வீடுகளில் ரஹ்மத்துடைய மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

(بخارى 2/109 حديث 2222)

(2) யார் (உயிரினத்தின்) உருவங்களை அமைக்கிறானோ அதற்கு உயிர் கொடுக்கும் வரை அவனுக்கு அல்லாஹ் தஆலா தண்டனையை கொடுத்துக்கொண்டே இருப்பான். இன்னும் அவனால் அதற்கு ஒரு போதும் உயிர் கொடுக்கவே முடியாது.

(صحيح بخارى 2/109 حديث 2220)

மதீனா 4 : மீலாத் விழாவின் சந்தோஷத்தில் சில இடங்களில் பாட்டுகள் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் பாவமாகும். இதைப் பற்றிய இரண்டு ஹதீஸ்களை கவனியுங்கள்.

(1) கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள் : எனக்கு டோல், புல்லாங்குழல் இவைகளை உடைக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(فردوس الأخبار 1/83 حديث 1112)

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது காலையிலும் மாலையிலும் பத்து பத்து தடவைகள் ஸலவாத் ஒதுகிறாரோ அவருக்கு கியாமநாளன்று எனது ஷ.பாஅத் கிடைக்கும்.

(2) ஹழ்ரத் ஸய்யிதுனா முஹ்ஹாக் رَحِمَهُ اللهُ عَلَيْهِ அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள் : பாட்டு உள்ளத்தை நாசப்படுத்தவும், இறைவனை கோப்படுத்தவும் செய்கிறது. (تفسيرات أحاديث ص 103)

மத்னா 5 : கஸ்தாக்களின் கேஸ்ட்டுகளை போடுங்கள் ஆனால் சப்தம் குறைவாக வையுங்கள். ஏனென்றால் இபாதத் (வணக்கம்) புரிபவர்களுக்கும், தூங்குபவர்களுக்கும், அல்லது நோயாளி போன்றவர்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக - மேலும் பாங்கு, தொழுகை நேரங்களிலும் கவனம் செலுத்துங்கள். (பெண்களின் குரல்களில் கஸீதா கேஸ்ட்டுகளை போடாதீர்கள்)

மத்னா 6 : வீதிகளிலும், பாதைகளிலும் செல்லக்கூடிய அல்லது வாகனம் ஓட்டக்கூடிய முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் அலங்காரம் செய்யவோ, அல்லது கொடிகளை நடடவோ வேண்டாம். இது ஆகுமான விடயமல்ல.

மத்னா 7 : அலங்காரங்களை பார்ப்பதற்காக பெண்கள் அந்நிய ஆண்களோடு பர்தா இன்றி செல்வது ஹராமும் வெட்கக்கேடான செயலுமாகும். மேலும் பர்தா அணியும் பெண்களும் கூட இன்றைய காலகட்டத்தில் நடைபெறுவது போன்று ஆண்களோடு (ஒருவருக்கொருவர்) கலந்துக் கொள்வது மிகவும் மோசமான செயலாகும். இதைப்போன்று மின்சாரத்தை திருடுவதும் ஆகுமான செயலல்ல. எனவே மின்சாரத்துக்கு பொறுப்பாக இருக்கின்றவர்களை சந்தித்து ஆகுமான முறையில் மின்குமில்லகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

மத்னா 8 : மீலாத் ஊர்வலத்தில் முடியுமான வரை வுழுவோடு இருங்கள். ஜமாஅத்துடன் தொழும் கட்டுப்பாட்டை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நாயகத்தின் நேசர்கள் ஜமாஅத்

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது ஒரு தடவை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவர் மீது பத்து அருட்கொடைகளை அருளுகின்றான்

* தொழுகையை விடுபவர்கள் அல்ல.

மத்னா 9 : மீலாத் ஊர்வலத்தில் குதிரை வண்டியோ அல்லது ஓட்டகை வண்டியோ கொண்டு வராதீர்கள். எனென்றால் குதிரை, ஓட்டகங்களின் மலசலத்தால் நாயகத்தின் நேசர்களுடைய ஆடைகள் அசத்தமடைய வாய்ப்புகள் உண்டு.

மத்னா 10 : ஊர்வலத்தில் ரிஸாலாக்களை பங்கிடுங்கள், அதாவது மக்தபதுல் மத்னாவினால் அச்சிடப்பட்ட சிறு நூல்கள், மதனி பூக்களின் வித்தியாசமான கார்ட்கள் (CARDS) மேலும் ஸுன்னத்துக்கள் நிறைந்த பயான் V.C.D க்கள் போன்றதை நன்றாக பங்கிடுங்கள். இன்னும் பழங்கள், தானியங்கள் போன்ற வற்றை பங்கிடும் போது அதை வீசாமல் மனிதர்களின் கைகளில் கொடுங்கள். பூமியில் விழுவதும், கால்களில் மிதிபடுவதும் அதன் கண்ணியக் குறைவாகும்.

மத்னா 11 : பிரச்சினைகள் ஏற்படும் விதத்திலும், அடுத்த வர்களை கோபமுட்டும் விதத்திலும் நடந்து கொள்வதால் மீலாத் ஊர்வலத்தின் அழகு சிதைந்து விடுகின்றது. அமைதியான முறையில் இருப்பது அனைவருக்கும் நல்லது.

மத்னா 12 : இறைவன் பாதுகாக்கவேண்டும் ! எங்கிருந்தாவது கொஞ்சம் கல்லடிகள் வந்தாலும் கோபப்பட்டு பதிலடி வழங்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் மீலாத் ஊர்வலம் சிதைந்து விரோதிகளின் நாட்டம் நிறைவேறிவிடும்.

மொட்டு மலர்ந்து பூ மனந்து
எல்லா குிசைகளிலும் வந்குதே வசந்தும்
ஆனதே விடிகாலையின் வசந்தும்

ஈடு மீலாதூந் நபி

(1987/1/14)

முஸ்தபா அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

மீலாத் வீழாவைப்பற்றி அத்தாரின் கடிதம்.

(தாழ்மையான வேண்டுகோள்-ஓவ்வொரு இடங்களிலும் ஸபர் மாதத்தின் கடைசி வார இஜ்திமாவிலே ரூபகமூட்டுமுகமாக அத்தாரின் கடிதத்தை படித்துக் காட்டவும். இஸ்லாமிய சகோதர/சகோதரிகள் தத்தமது முறைகளில் ஏற்பாடு செய்யவும்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - ஸகே மதீனா(அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் அல்ஹக்மா அலையா அவர்கள் மதீனா ஷரீ.பின் முஹப்பத்தில் மூழ்கி தம்மைத் தாழ்த்தும் விதமாக தமக்குத்தாமே ஸகே மதீனா (அதாவது மதீனாவின் நாய்) என்று அழைத்துக் கொள்வார்கள்.) முஹம்மத் இல்யாஸ் அத்தார், காதிரி, ரஸூவி, ஹுமீத் அவர்களின் புறத்திலிருந்து நாயகத்தின் நேசர்களான அனைத்து இஸ்லாமிய சகோதர/சகோதரிகளுக்கும் மீலாத் தின சந்தோஷத்தில் பச்சைக் கொடியை ஆட்டியவனாக, மினுமினுக்கும் பல்புகளையும், சிறு சிறு ஒளி விளக்குகளை முத்தமிட்ட வனாக, தேனை விட இனியமையான மக்கி மதனி ஸலாம்

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين على كل حال

நீங்களும் அன்னவர்களைப் புகழ்ந்து குனது உள்ள்குறை

ஒளிமயமாக்கிக் கொள்ளுங்கள்

உயர்ந்ததிலும் மிகவும் உயர்ந்தது நபியின் கொடி

வீடு வீடாக பறக்க விடுங்கள்

மதீனா 1 : முதலாவது பிறையன்று இந்த வார்த்தைகளால் மூன்று தடவைகள் மஸ்ஜித்களில் அறிவிப்பு செய்ய சொல்லுங்கள். “அனைத்து இஸ்லாமிய சகோதர/சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். ஏனென்றால் ரபீஉன்நூர் மாதத்தின்

அண்ணல் நபி அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது காலையிலும் மாலையிலும் பத்து பத்து தடவைகள் ஸலவாத் ஓதுகிறாரோ அவருக்கு கியாமநாளன்று என்னுடைய பாஅத் கிடைக்கும்.

“பிறை தென்பட்டுவிட்டது.”

ரபீஉன்நூர் நம்பிக்கை எனும் உலகக்குறை

குன்னோடு கொண்டு வந்தது

துஆக்கள் கபூல் ஆவகை கையோடு கொண்டு வந்தது

மதீனா 2 : ஆண்கள் தாடியை வளிப்பது அல்லது ஒரு பிடியை விட குறைவாக வெட்டுவது ஹராமாகும். இஸ்லாமிய சகோதரிகள் பர்தா இல்லாமல் இருப்பது ஹராமாகும். தயவு செய்து ரபீஉன்நூர் மாதத்தின் பரகத்தைக் கொண்டு இஸ்லாமிய சகோதரர்கள் கடைசிவரை ஒரு பிடி தாடி வைக்கவும், இன்னும் இஸ்லாமிய சகோதரிகள் நிரந்தரமாக மார்க்க முறையில் பர்தா அணிவதற்கும் பாக்கியசாலியான பெண்கள் மதனி புர்கா அணியவும் நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். (ஆண்கள் தாடி வளிப்பதும், ஒரு பிடியை விட குறைவாக வெட்டுவதும் இன்னும் பெண்கள் பர்தா இன்றி இருப்பதும் ஹராமாகும்- எனவே அவசரமாக தவ்பா (பாவமன்னிப்பு) செய்து இந்த பாவங்களை விட்டு வெளியேறுவது வாஜிபாகும்)

க.:பதுல்லாஹ் பணிந்து நின்றது

கற்சிலைகள் அனைத்துமே குலைக்கீழாக கவிழ்ந்தது

வருகையின் மகிழ்ச்சி குான்

அஹ்லன் வஸஹ்லன் மர்ஹபா

(سائله ٢٠٧)

மதீனா 3 : ஸுன்னத்துக்களையும், நல்ல காரியங்களையும் செய்வதன் மீது உறுதியான நிலை பெறுவதற்கான வழி என்னவென்றால் நாயகத்தின் நேசர்களான அனைத்து இஸ்லாமிய சகோதர / சகோதரிகளும் தினமும் .பிக்ரே மதீனா

மாநபி அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஒதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ.பாஅத் செய்வேன்.

(அமல்களின் மீது கண்ணோட்டம்) செய்தவர்களாக **மதனி இன்ஆமாத்** கார்ட்டை நிரப்பி ஒவ்வொரு மாதமும் பொறுப்பு தாரியிடம் ஒப்படைப்பதற்காக நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். கைகளை உயர்த்திக் கூறுங்கள்! இன்ஷா அல்லாஹ் **عزوجل**

ரஹ்மத்தின் மேகங்கள் மூண்டன
அருள்மழையின் தூரல் விழுந்தன
இப்பொழுது உள நாட்டங்கள் நிறைவேறின
மகீனத்து மாமன்னரின் வருகையே.

மதீனா 4 : நாயகத்தின் நேசர்கள் அனைவரும் தலைவர், பொறுப்புதாரிகள் உட்பட **ரபீஉன்நூர்** மாதத்தில் விஷேஷமான முறையில் குறைந்தது மூன்று நாட்கள் மதனி கா.பிலாவில் பிரயாணமேற்கொள்ளும் பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் இஸ்லாமிய சகோதரிகள் 30 நாட்கள் வரை தினமும் வீட்டிற்குள் (வீட்டிலிருக்கும் இஸ்லாமிய சகோதரிகளுக்கும், மஹ்ரமானவர்களுக்கும் மட்டும்) .பைஸானே ஸுன்னத்தின் தர்ஸை கொடுத்து வாருங்கள். இனிமேலும் தினமும் வழங்கி வருவேன் என்று நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள்.

ரஹ்மத்தனை அள்ளிக்கொள்ள கா.பிலாவில் செல்லுங்கள்

ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள கா.பிலாவில் செல்லுங்கள்!

மதீனா 5 : தமது மஸ்ஜித், வீடு, கடை, தொழிற்சாலை இது போன்ற இடங்களில் 12 அல்லது குறைந்தது 1 பச்சை நிற கொடியை **ரபீஉன்நூர்** மாதத்தின் முதலாவது பிறையிலிருந்து முழு மாதமும் பறக்க விடுங்கள். பஸ்கள், வேன்கள், டிரக்குகள், டெக்ஸிகள், குதிரை வண்டிகள் இது போன்றவைகளில் தமது செலவிலே கொடிகளை வாங்கி கட்டாயம் பறக்கவிடுங்கள்.

முஸ்தபா அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் ஒதுவிலையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

தமது சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் இவைகளிலும் போடுங்கள். இன்ஷா அல்லாஹ் **عزوجل** எல்லா பக்கங்களிலும் பச்சை நிற கொடிகளின் வசந்தங்கள் காணப்படும். பொதுவாக டிரக்குகளின் பின்புறத்தில் உயிரினங்களின் பெரிய பெரிய படங்கள் மற்றும் தேவையற்ற கவிகள் எழுதப்பட்டிருக்கும், ஆனால் இதற்குப்பதிலாக டிரக்குகளிலும், பஸ்களிலும், வேன்களிலும், டெக்ஸிகளிலும், கார்களிலும் இது போன்றவைகளுக்குப் பின்னால் தெளிவான எழுத்துக்களில் “**நான் த.வதே இஸ்லாமியை நேசிக்கிறேன்**” என்று எழுதப்படுவது எனது ஆசையாகும். பஸ் சொந்தக்காரர்கள் இன்னும் டிரான்ஸ்போர்ட் செய்யும் மனிதர்களை சந்தித்து மதனி ஏற்பாடுகளை செய்யுங்கள். இன்னும் ஸகே மதீனா **عزوجل** வின் உள்ளத்தின் துஆக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

முக்கியமான பேணுதல் : கொடியின் மீது பரிசுத்தமான பாதணியின் படம் (**ந.லே பாக்**) அல்லது ஏதாவது எழுதியிருந்தால் அவைகளில் கந்தல், கிளிசல் எதுவும் இருக்கக் கூடாது, மேலும் அவைகள் பூமியில் விழவும் கூடாது என்பதை ரூபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதே போன்று **ரபீஉன்நூர்** மாதம் முடிவடைந்ததன் பின்னால் அவைகளை உடனடியாக கலட்டி விடுங்கள். இவ்வாறு பேணி நடக்க முடியவில்லை யென்றால் இன்னும் ஒழுங்கீனம் நடைபெறும் என்றிருந்தால் எந்த வித எழுத்தும், படமும் இன்றி வெறும் பச்சை நிற கொடியை பறக்க விடுங்கள். (ஸகே மதீனா **عزوجل** அன் னவர்களும் முடியுமான அளவு பைத்துல் .பனா எனும் பெயருடைய தமது நிரந்தரமற்ற வீட்டிலும் சாதாரண கொடியை தான் பறக்க விடுவார்கள்)

மாநபி அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஒதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ:பாஅத் செய்வேன்.

நபியின் கொடியை ஏந்திச் செல்லுங்கள்
உலகமெங்கும் பரப்பி விடுங்கள்
நபியின் கொடியோ சாந்தியின் கொடி
வீடு வீடாக பரக்க விடுங்கள்

மதீனா 6 : தமது வீட்டில் 12 கோர்வைகள் அல்லது குறைந்தது 12 மின்குமிழ்கள் மூலமாக அதேபோன்று தமது மஸ்ஜித் களையும் சுற்றுப்புறங்களையும் 12 நாட்கள் வரை நல்ல முறையில் ஒளிமயமாக்குங்கள். (ஆனால் இந்த வேலை களுக்காக மின்சாரம் திருடுவது ஹராமாகும் - எனவே இந்த விடயத்தில் மின்சாரசபையோடு தொடர்பு கொண்டு ஆகுமான முறையில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்) அனைத்து பகுதிகளையும் பச்சை நிற கொடிகளைக் கொண்டும், வண்ணமிடப்பட்ட மின் குமிழ்களைக் கொண்டும் அழங்கரித்துக் கொள்ளுங்கள்.

மஸ்ஜித், வீட்டுக்கூரை, சந்தி போன்ற இடங்களில் பாதையில் செல்லக்கூடியவர்களுக்கும், வாகனத்தில் பிரயாணிக்கக்கூடியவர்களுக்கும் இடையூறு ஏற்படாமல் ஹூகூல் ஆம்மா (பொது உரிமைகள்) வை மீறாமல் 12 மீட்டர் அல்லது தேவைக்கேற்ற அளவில் பேனர்களை (Banners) தொங்கவிடுங்கள். பாதை நடுவில் கொடிகளை நட்டாதீர்கள், இதனால் வாகன நெரிசல் ஏற்படலாம். இதேபோல் தெரு போன்ற இடங்களில் முஸ்லிம் களுக்கு தடங்கள் ஏற்படாமலும், உரிமைகளை மீறாமலும், மனசஞ்சலங்கள் ஏற்படாத வகையிலும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அண்ணல் நபி அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஸலவாத் ஒதுவதை அதிகப்படுத்துங்கள், நிச்சயமாக இது உங்களுக்கு பரிசுத்தமாகும்

பைத்துல் அக்ஸா, க:பாவின் கூரை ஆமினாவின்
இல்லக்குடிலும்
கொடி நட்டப்பட்டு விட்டது
அஹ்லன் வஸஹ்லன் மர்ஹபா

(1000000000)

மதீனா 7 : ஒவ்வொரு இஸ்லாமிய சதோதரர்களும் தமது வசதிக்கேற்ப அதிகமாகவும் அல்லது குறைந்தது 12 ரூபாவுக்கு மக்தபதில் மதீனாவினால் அச்சிடப்பட்ட சிறு நூல்களையும், மதனி பூக்கள் நிறைந்த வித்தியாசமான பம்:பலட் (தொங்கவிடும் கார்ட்) களையும் மீலாத் ஊர்வலத்தில் பங்கிட்டுக் கொடுங்கள். இன்னும் இஸ்லாமிய சகோதரிகளே! நீங்களும் பங்கிட்டு செய்யுங்கள். இதே போன்று முழுவருடமும் தமது கடைகளில் சிறு நூல்களை வைத்து அதை பங்கீடு செய்து நேக்கி த: வத்தை (நலவின் பால் அழைப்பை) அதிகமாக செய்து வாருங்கள். திருமண வைபவங்களிலும் இன்னும் மரணித்தவர்களுக்காக ஈஸாலே ஸவாப் (நன்மைகளைச் சேர்ப்பித்தல்) செய்யும் இடங்களிலும் சிறுநூல்களை பங்கிடுவதோடு ஏனைய முஸ்லிம்களுக்கும் இவைகளை செய்ய ஆர்வம் ஊட்டுங்கள்.

சிறு நூல்களை பங்கிட்டு சூனை பரப்புகள்
இறைவனை சூகுத்திப்படுகுத்தி சுவர்க்ககுத்தின்
குத்தியாளர்களாக ஆகிக் கொள்ளுங்கள்

மதீனா 8 : ஸகே மதீனா அன்னவர்களால் தொகுக்கப்பட்ட "மீலாத் விழாவின் 12 மதனி பூக்கள்" என்ற பம்:பலட்டை முடியுமாக இருந்தால் 112 அல்லது குறைந்தது 12, அதே போல் முடியுமாக இருந்தால் **விடிகாலை வசந்தம்** என்ற

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் உங்கள் ஸலவாத் என்னை வந்தடைகின்றது.

இந்த ரிஸாலா 12 ஐ மக்தபதில் மதீனாவிலிருந்து விலை கொடுத்து வாங்கி பங்கீடு செய்யுங்கள்.

குறிப்பாக யார் யாரெல்லாம் மீலாத் விழாவை விமரிசையாக கொண்டாடுகிறார்களோ அந்த இயக்கங்களின் பெரியவர்களுக்கும் சேர்த்துவிடுங்கள். ரபீஉன்நூர் மாதத்திலே 1200 ரூபாய், இது முடியாவிட்டால் 112 ரூபாய், இதுவும் முடியாதென்றால் 12 ரூபாய் (பருவமடைந்த ஆண்கள், பெண்கள்) யாராவது ஒரு சன்னதவல்ஜமாஅத்தை சார்ந்த ஆலிமுக்கு வழங்குங்கள் - தமது பள்ளிவாயலின் இமாமுக்கு, முஅத்தினுக்கு அல்லது பணிவிடை செய்யக்கூடியவருக்கு கொடுத்தாலும் சரியே. மேலும் ஒவ்வொரு மாதமும் கொடுப்பதற்கு நிய்யத் வைத்தால் மதீனா மதீனா - ஜும்ஆவுடைய நாளில் வழங்கினால் மிகவும் நல்லது. ஏனென்றால் ஜும்ஆவுடைய நாளில் ஒவ்வொரு நன்மைக்கும் எழுபது மடங்கு ஸவாப் கிடைக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் ﷻ ஸுன்னத்துக்கள் நிறைந்த பயான் கேஸட்டுக்களை கேட்டு பல மனிதர்கள் சீர்திருந்திய செய்திகள் உள்ளன. உங்களில் சில பாக்கியசாலியான மனிதர்களும் பயான் கேஸட்டுக்களைக் கேட்டு மதனி சூழலிலே ஒன்றினைந்து இருப்பீர்கள். எனவே இப்படியான கேஸட்டுக்கள், V.C.D க்களை மனிதர்கள் அளவில் எத்திவைப்பது தீனுக்கு செய்யக்கூடிய கண்ணியமான பணிவிடையாகவும், இன்னும் அதிகமான நன்மையை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே யாருக்கு முடியுமோ வாரத்தில் அல்லது மாதத்தில் குறைந்தது 12 ஓடியோ இன்னும் வீடியோ ஸுன்னத்துக்கள் நிறைந்த பயான் கேஸட்டுக்களை அவசியம் விற்பனை செய்யுங்கள். சக்திபெற்ற இஸ்லாமிய சகோதரர்கள் இலவசமாக

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது பத்து முறை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் ﷻ அவரின் மீது நூறு ரஹ்மத்துக்களை அருளுகின்றான்.

பங்கீடு செய்தால் மதீனா மதீனா - மீலாத் தின சந்தோஷத்தில் பயான் கேஸட்டுக்கள் இன்னும் V.C.D க்களை நன்றாக பங்கீடு செய்து தீனை எத்திவைப்பதில் பங்கை (பாகத்தை) பெற்றுக் கொள்ளுங்கள். திருமண சந்தர்ப்பத்தில் “திருமண அழைப்பிதழ்” (WEDDING CARDS) கொடுக்கும் போது சிறு நூலை இன்னும் முடியுமாயிருந்தால் பயானின் கேஸட் அல்லது V.C.D ஐ சேர்த்துக் கொள்ளுங்கள். பெருநாள் அழைப்பிதழ் (EID CARDS) பழக்கத்தை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாகவும் இதனையே நிலைநிறுத்துங்கள். ஏனென்றால் செலவு செய்கின்ற பணத்தின் மூலமாக தீனுக்கும் பிரயோஜனம் கிடைக்க வேண்டும். எனக்கு மனிதர்கள் பெறுமதியான பெருநாள் அழைப்பிதழ்களை அனுப்புகின்றார்கள். இதனால் உள்ளம் சந்தோஷமடைவதற்குப் பதிலாக எறியும். பெருநாள் அழைப்பிதழ்களுக்காக செலவு செய்யப்படும் பணம் தீனுடைய வேலைக்காக செலவு செய்யப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதேபோல் அதில் இருக்கும் தெளித்தல் (அதாவது மினுமினுக்கும் பவுடர்) மூலமாக கடுந்துயரம் ஏற்படுகிறது.

அன்னவர்களை நாடியவர்களுக்கு

அன்னவர்களே போதுமானவர்கள்

சிலர் கேரீப் நவாஸ் என்றால்

சிலர் கன்ஃ பக்ஷ் ஆவார்கள்

மதீனா 9 : பெரிய நகரத்தின் ஒவ்வொரு பகுதி முஷாவரத்தின் தலைவரும் (மாவட்டத்திலுள்ளவர்கள் மாவட்டத்தில்) 12 நாட்கள் வரை தினமும் வெவ்வேறு மஸ்ஜித்களில் உயர்நிலையான ஸுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாக்களை ஏற்பாடுசெய்யவும். (பொறுப்புதாரியான இஸ்லாமிய சகோதரிகள் வீடுகளில்

கண்மனி நாயகம் அன்னவர்கள் கூறினார்கள் : யாருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர் மனிதர்களிலே மிகவும் கஞ்சனாவான்.

இஜ்திமாக்களை ஏற்பாடு செய்யவும்) ரபீஉன்நூரில் நடைபெறும் அனைத்து இஜ்திமாக்களிலும் யாருக்கு முடியுமோ அவர்கள் முழுமாதமும் பச்சை கொடியை தன்னுடன் எடுத்துச் செல்லவும்.

மதீனா 10 : பதினொன்றாம் மாலையில் அல்லது 12 ம் நாள் குளித்துக் கொள்ளுங்கள் - முடியுமாக இருந்தால் இந்த பெரு நாட்களின் பெருநாட்களுக்கு கண்ணியம் கொடுக்கும் எண்ணத்தில் வெண்ணிற ஆடை, தலைப்பாகை, ஸர்பந்த் (தலைப்பாகைக்கு கீழ் அணியும் கைக்குட்டை போன்றது) தொப்பி, தலையில் அணியும் வெண்ணிற போர்வை, மறைவின் மீது மறைவை ஏற்படுத்த **BROWN** போர்வை, மிஸ்வாக், கைக்குட்டை, காலணி, தஸ்பீஹ், அத்தர் போத்தல், கைக்கடிகாரம், பேனை, கா.பிலா சிறு பேட் (PAD) இதுபோன்ற தாம் பாவிக்கும் அனைத்து பொருட்களையும் முடியுமானால் புதியதாக எடுத்துக் கொள்ளுங்கள். (இஸ்லாமிய சகோதரிகளும் தமக்குத் தேவையான பொருட்களை முடியுமானால் புதியதாக எடுத்துக் கொள்ளுங்கள்)

வற்குது புது ஆட்சி, இராஜாங்கமும் புதிதே

அகிலம் வசந்தும் கண்டது, வைகறை அண்ணலின் உருயம்

மதீனா 11 : 12 ம் இரவு மீலாத் இஜ்திமாவில் கலந்துக் கொண்டு ஸுப்ஹே ஸாதிக் (விடிகாலை) நேரத்தில் தனது கைகளில் பச்சை கொடியை உயர்த்தியவர்களாக ஸலவாத்தும், ஸலாமும் கூறிக்கொண்டு கண்ணீர் மல்கிய கண்களோடு விடிகாலை வசந்தத்தை வரவேற்று நில்லுங்கள். ஸுப்ஹு தொழுகைக்குப் பின் ஸலாமும், ஈத் முபாரக்கும் கூறி ஒருவரை யொருவர் உளமார்ந்த அன்போடு சந்தித்துக் கொள்ளுங்கள்.

அண்ணல் நபி அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்: வெள்ளிக்கிழமை தினம் யார் என் மீது இருநூறு முறை ஸலவாத் ஒதுகின்றாரோ அவரது இருநூறு ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இன்னும் முழுநாளும் பாராட்டு (நல்லாசி)க் கூறி சந்தித்துக் கொள்ளுங்கள்.

ஈத் மீலாதுன்நபி பெருநாளினதும் பெருநாள் நிச்சயமாக பெருநாட்களுக்கெல்லாம் பெருநாள்

ஈத் மீலாதுன் நபி.

(1740:5)

மதீனா 12 : நமது இன்னுயிர் முஸ்தபா **وَاللهُ اعْلَمُ** அன்னவர்கள் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்று தமது பிறந்த தினத்தைக் கொண்டாடி வந்தார்கள். தாங்களும் நாயகத்தின் முஸ்தபா **وَاللهُ اعْلَمُ** ஞாபகமாக சிறப்பான ரபீஉன்நூரின் 12ம் நாளில் நோன்பு நோற்று பச்சை கொடியை ஏந்திய வண்ணம் மீலாத் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளுங்கள். எதுவரை முடியுமோ வழுவோடு இருங்கள். நாவினால் ஸலவாத்தும், ஸலாமும் இன்னும் கஸ்தாக்களும் பாடியவண்ணம் கஸ்தாக் களினதும், ஸலவாத், ஸலாமினதும் பூக்களை பொழிந்த வண்ணம், பார்வைகளை தாழ்த்தியவர்களாக கண்ணியமான முறையில் செல்லுங்கள். துள்ளிக்குதித்துக் கொண்டு சென்று யாரும் தூர்விமர்சனம் செய்ய சந்தர்ப்பம் வழங்காதீர்கள்.

ரபிஉன்னூரே! உன்னில் அஹ்லுஸ்ஸுன்னுக்கு

ஏன் உயிராய் இருக்கு

பன்னிரண்டு அன்று அந் நிலவின் உயிர் வந்தார்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

(1740:5)

மீலாத் வீழா கொண்டாடுவதற்க்கான நிய்யத்துக்கள்

புகாரி ஷரீபின் முதலாவது ஹதீஸாகிறது:

أَمَّا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஸலவாத்து கூறுங்கள், அல்லாஹ் جوارح உங்கள் மீது ரஹ்மத் பொழிவான்.

அதாவது செயல்கள் எல்லாம் எண்ணங்கள் படியாகும்.

(صحيح بخارى ١ ج ص ٥)

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! ஆகுமான அனைத்து செயல்களிலும் ஸவாபே ஆகிரத் (ஆகிரத்தின் நன்மை) உடைய எண்ணம் இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் நன்மை கிடைக்காது. மீலாத் விழா கொண்டாடுவதிலும் நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிய்யத் அவசியமாகும். நன்மையை பெற்றுக்கொள்ளும் எண்ணமிருந்தால் ஷரீஅத்தின் பிரகாரம் அந்த செயலை செய்வதும் மேலும் இக்லாஸ் (உளத்தாய்மை) மூலமாக அதை அலங்கரிப்பதும் ஷரீஅத்தாகும். யாராவது மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக அல்லது தன்னை புகழவேண்டும் என்பதற்காக மீலாத் விழாவை கொண்டாடினால், அதற்காக மின்சாரத்தைத் திருடினால், பலவந்தமாக நன்கொடை வசூலித்தால், மார்க்க அனுமதியின்றி முஸ்லிம்களுக்கு நோவினை கொடுத்தால், ஹூசூகுல் ஆம்மா (பொது உரிமைகள்) வை தட்டிப்பரித்தால், நோயாளிகள், நித்திரை கொள்ளக்கூடியவர்கள் இன்னும் பால்குடி குழந்தைகளுக்கு கஷ்டம் ஏற்படுவதை அறிந்திருந்தும் LOUD SPEAKERS உடைய சப்தத்தை உயர்த்தி வைத்தால் இப்படியான நேரங்களில் நன்மையை பெறவேண்டும் என்ற நிய்யத் அநியாயமாகி மாறாக பாவியாகி விடுகிறான். நல்ல நல்ல எண்ணங்கள் எந்தளவு அதிகமாக உள்ளதோ அந்தளவு அதிகமாக நன்மையும் கிடைக்கும். இதன் அடிப்படையில் 18 நிய்யத்துக்கள் பின்னால் கூறப்படுகிறது. ஆனால் இவை சம்பூரணம் அல்ல. நிய்யத்தைப் பற்றிய அறிவுடையவர்கள் மேலதிகமான நன்மைகளை பெறுவதற்காக நிய்யத்துக்களை

கண்மனி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள், நிச்சயமாக நீங்கள் என் மீது கூறும் ஸலவாத் உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பாகும்.

இன்னும் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த நிய்யத்துக்களை வைத்துக் கொள்ளுங்கள்:

“حَسْبُ مِيلًا دَائِمِي مَرْحَبًا” என்பதிலுள்ள 18 எழுத்துக்களின் தொடர்பில் மீலாத் வீழா கொண்டாடுவதன் 18 நிய்யத்துக்கள்.

(1) குர்ஆனின் சட்டம்: وَأَمَّا بِعَبْرَتِكُمْ فَحَدِّثْ

(தர்ஜுமா கன்ஸூல் ஈமான்: இன்னும் உமதிரட்சுகனின் அருட்கொடையைப் பற்றி அறிவித்துக் கொண்டிருப்பீராக. (ஜுஸ்உ - 30 சூரதுல்முஹா -11)) மீது அமல் செய்தவாறு அல்லாஹ் جوارح வின் அனைத்து நி.மத்(அருட்கொடை)தையும் விட மிகப்பெரிய நி.மத்தை பிரபலப்படுத்துவேன்.

(2) அல்லாஹ் جوارح உடைய திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளவதற்காக மின் குமிழ்களால் அலங்கரிப்பேன்.

(3) ஜிப்ரீலே அமீன் عليه السلام அவர்கள் மீலாத் இரவிலே மூன்று கொடிகளை நடடினார்கள் அதைப்பின்பற்றி கொடிகளை ஏந்துவேன்.

(4) பச்சை குப்பாவின் தொடர்பில் பச்சை கொடியை போடுவேன்.

(5) சந்தோஷமான முறையில் மீலாத் விழாவைக் கொண்டாடி காபிரகளுக்கு மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மகத்துவத்தை உணரவைப்பேன். (வீட்டுக்கு வீடு மின் குமிழ்களையும், பச்சை நிற கொடிகளையும் பார்த்து முஸ்லிம்கள் தமது நபியின் பிறந்த தினத்தை மிகவும் நேசிக்கிறார்கள் என்று காபிரகள் நிச்சயமாக நினைக்கக் கூடும்)

மாநபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மது வெள்ளிக்கிழமை நாளில் ஸலவாத் ஒதுகின்றாரோ கியாமநாளன்று நான் அவருக்கு ஷ.பாஅத் செய்வேன்.

- (6) மீலாத் விழாவை ஆரவாரப்படுத்தி ஷைத்தானை கஷ்டப்படுத்துவேன்.
- (7) வெளிப்படையான அலங்கரிப்புடன் தெளபா, இஸ்தி.பார் மூலம் தனது உள்ரங்கத்தையும் அலங்கரிப்பேன்.
- (8) பன்னிரெண்டாம் இரவு மீலாத் இஜ்திமாவிலும்
- (9) மீலாதுந் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ பெருநாளன்று வெளியாகும் மீலாத் ஊர்வலத்தில் கலந்து நாயனின் திக்ரையும், நாயகத்தின் திக்ரையும் செய்யும் பாக்கியத்தை பெற்றுக்கொள்வதோடு இன்னும்
- (10) உலமாக்களையும்
- (11) ஸாலிஹீன்களையும் சந்திப்பதுடன்
- (12) நாயகத்தின் நேசர் களுடைய நெருக்கத்தின் பரகத்துக்களையும் பெற்றுக் கொள்வேன்.
- (13) மீலாத் ஊர்வலத்தில் தலைப்பாகை அணிந்தவனாக இன்னும் முடியுமான அளவு
- (14) வுளுவுடன் இருப்பேன்
- (15) ஊர்வலத்தின் மத்தியிலும் மஸ்ஜிதுடைய ஜமாஅத் தொழுகையை விடமாட்டேன்.
- (16) முடியுமான அளவு “சிறுநூல் பங்கிடுதல்” ஏற்பாடு செய்வேன் (அதாவது மக்தபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட சிறு நூல்கள், பம்ஃபலட் , ஸுன்னத்துக்கள் நிறைந்த பயான் கேஸட்டுக்கள் மீலாத் இஜ்திமாவிலும் இன்னும் ஊர்வலத்திலும் பங்கீடு செய்வேன்)

முஸ்தபா ﷺ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்: யாருக்கு முன்னால் என் பெயர் கூறப் பட்டு அவர் என்மது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அந்தம் இழைத்துவிட்டார்.

- (17) தனிப்பட்ட முயற்ச்சியின் மூலம் குறைந்தது 12 இஸ்லாமிய சகோதரர்களுக்கு மதனீ கா.பிலாவில் பிரயாணம் செய்யுமாறு அழைப்பை கொடுப்பேன்.
 - (18) மீலாத் ஊர்வலத்தில் முடிந்தவரை பாதை முழுவதும் நாவிலும், கண்களிலும் மதீனத்துப் பூட்டை போட்டவனாக (அதாவது த.வதே இஸ்லாமியின் மதனி குழலிலே கண்களையும், நாவையும் பேணிப் பாதுகாப்பதற்கு மதீனத்துப் பூட்டு என்று கூறப்படும்) கஸீதாக்களை கேட்டவனாக இன்னும் அதிகமாக ஸலவாத்தையும், ஸலாமையும் கூறிக்கொள்வேன்.
- முஸ்தபாவின் நாயனே صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ! எங்களுக்கு சந்தோஷமான உள்ளத்துடனும் இன்னும் நல்ல நல்ல நிய்யத்துக்களுடனும் மீலாத் விழாவை கொண்டாடும் பாக்கியத்தை வழங்குவாயாக. மேலும் எங்களை மீலாத் விழாவின் பொருட்டால் கேள்வி கணக்கின்றி ஜன்னதுல் ஃபிர்தௌஸிலே நுழைய வைப்பாயாக.

எனது பட்டோலை பாவஞ்சூல் நிரம்பி உள்ளன

ஓறைவா மன்னிக்குருள்வாயாக! மீலாதுன் பொருட்டால்

أَمِينِ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

سَلُّوا عَلَيَّ الْحَبِيبِ ! صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّد

அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் என் மீது காலையிலும் மாலையிலும் பத்து பத்து தடவைகள் ஸலவாத் ஓதுகிறாரோ அவருக்கு கியாமநாளன்று எனது ஷ.பாஅத் கிடைக்கும்.

மாநபியின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
இனிய நபியின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
எம் நபியின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
நபிநாதரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
பெருமானாரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
யாஸீனின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
தாஹாவின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ரஹ்மீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
முஸ்ஸம்மிலின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
முத்தஸ்ஸிரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
அமீனின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஸாதிக்கின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
மக்கீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
மதனீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஹாஷ்மீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
குரஷீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
அரபீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
அவ்வலின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஆகிறின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
தாஸீனின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஸிராஜின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
முனீரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
காஸீமீன்	(ﷺ)	வருகை	மர்ஹபா
மஹ்முதின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
நாஸீரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஆமீரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
முக்தாரின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஹபீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா
ஷஃபீயின்	(ﷺ)	வருகை	மர்ஹபா

கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: யார் முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஓதுவில்லையோ அவர் ஒரு துர்ப்பாக்கியசாலியே.

ஸுன்னத்துக்களின் வசந்தங்கள்

அல்லஹ் தூலில் லாஹ் **حجوج** அல்-ஹுஜ்ஜைகளும் கன்னத்துக்களையும் போதிக்கின்ற அஹ்ஜஸ் ஸுன்னத் வல் ஐமாஅத்தின் அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான "த.வதே இஸ்லாமி" யின் நறுமணங் கமழும் மதனி சூழலில் அதிகமான கன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப் படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரமும் ம.ரிப் தொழுகையை தொடர்ந்து இல.10 மெஸன்னிர் வீதி கொழும்பு 12 இல் அமைந்துள்ள ஸுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலந்துகொண்டு அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் ரஸூலுல் லாஹி **صلى الله عليه وسلم** அன்னவர்களின் தேசர்களுடன் மதனி கா.பிலாக்களில் ஸுன்னத்துக்களை கற்றுக் கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி "மக்தபதூல் மதீனா" எனும் த.வதே இஸ்லாமியின் நூல் நிலையத்திலிருந்து "மதனி இன்ஆமாத்" எனும் பதிவேட்டை ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் பெற்று அதன் பிரகாரம் அமல் செய்து தினமும் ஃபிக்ரே மதீனா (அமல்களின் மீது கண்ணோட்டம்) செய்தவாரே அதனை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அதனை உட்கள் பிரதேச த.வதே இஸ்லாமியின் பொறுப்புதாரியிடம் ஒப்படைத்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் இதனுடைய பரக்கத்தை கொண்டு ஃபர்ஸுகள் வாஜிபுகள் மற்றும் ஸுன்னத்துக்களை பேணி நடக்கவும், பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும் சமாண பாதுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும் உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்த முயற்சி செய்வேன்" இன்ஷா அல்லாஹ் **حجوج!** எனும் மதனி (நன்) நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சீர்த்திருத்தத்திற்காக "மதனி இன்ஆமாத்" பிரகாரம் அமல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சீர்த்திருத்தத்திற்காக "மதனி கா.பிலா"வில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.